

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

லங்கா ஹோஸ்பிடல் கோப்பரேசன் பிஎல்சி யின் (“கம்பனி”) கம்பனி மற்றும் அதன் துணைக்கம்பனிகளினதும் (“தொகுதி”) 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஒன்றிணைக்கப்பட்ட நிதி நிலைமைக் கூற்றுக்கள் மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்று, இலாபம் அல்லது நட்டம் மற்றும் ஏனைய விரிவான வருமானக் கூற்றுக்கள், உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் மற்றும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்கள் உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும் திரட்டிய நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

கம்பனியினதும் மற்றும் தொகுதியினதும் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் மற்றும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க கம்பனியினதும் மற்றும் தொகுதியினதும் ஒன்றிணைக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 முக்கியமான கணக்காய்வு விடயங்கள்

நடைமுறை ஆண்டுக்கான கம்பனியின் நிதிக்கூற்றுக்கள் மற்றும் திரட்டிய நிதிக்கூற்றுக்களின் எனது கணக்காய்வில் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக காணப்பட்டவைகள் எனது உயர்தொழில் தீர்வுகளுக்குட்பட்ட விடயங்களாக காணப்படுகின்றதுடன், முக்கியமான கணக்காய்வு விடயங்களாகவும் காணப்படுகின்றது. கம்பனியின் நிதிக்கூற்றுக்கள் மற்றும் திரட்டிய நிதிக்கூற்றுக்களின் எனது கணக்காய்வின் உள்ளடக்கங்களில் குறிப்பிடப்பட்ட இந்த விடயங்கள் முழுமையானதொன்றாகக் காணப்படுகின்றதுடன் அதன் மீது எனது கணக்காய்வு அபிப்பிராயத்தினை தாபிக்கையில் அந்த விடயங்களின் மீது தனியானதொரு அபிப்பிராயமொன்றையும் நான் வழங்கவில்லை.

- வருமானத்தை அங்கீகரித்தல் - குறிப்பு இல. 4.15 - கணக்கீட்டு கொள்கை மற்றும் நிதிக்கூற்றுக்களின் குறிப்பு 5 ஐ பார்க்கவும். 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான தொகுதியின் வருமானம் ரூபா.10இ034 மில்லியன் ஆக இருந்தது.

இடர் விடயம்

சுகாதார பாராமரிப்பு சேவைகளிலிருந்து உருவாக்கப்படும் வருமானம் குறிப்பு இல.4.15 இல் கணக்கீட்டு கொள்கை தொடர்பாக குறிப்பு 5 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விலை கட்டமைப்பின் சிக்கலான தன்மை, அதன் உயர்ந்த அளவு, மொத்த அல்லது தேறிய அடிப்படையில் சில ஏற்பாடுகளின் படி வருமானத்தை அங்கீகரிக்க பொருத்தமானவற்றை தீர்மானித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாடுகளின் நம்பகத்தன்மை காரணமாக வருவாயை மையப்பகுதியாக நான் கருதினேன்.

- இருப்புக்களின் தேறிய பெறுமதி - குறிப்பு இல.4.8 கணக்கீட்டு கொள்கை மற்றும் நிதிக்கூற்றுக்களின் குறிப்பு 16 ஐ பார்க்கவும். மிகக்குறைந்த கிரயத்தில் அல்லது தேறிய கைக்கெட்டும் பெறுமதியில் 2021 திசெம்பர் 31 இல் தொகுதி ரூபா. 455 மில்லியன் இருப்புக்களின் கொண்டிருக்கின்றது.

இடர் விடயம்

இருப்புக்களின் மதிப்பீடு உற்பத்திகளின் தன்மை மற்றும் கடுமையான தர தேவைப்பாடுகள் காரணமாக மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளில் ஈடுபடுகின்றது. வணிக மாதிரியை அடிப்படையாக கொண்ட குழுச்செயற்பாடுகளுக்குள் இருப்புக்களின் ஒதுக்கீடு மற்றும் விற்பனை காரணமாக இருப்புக்களின்

எனது பதில்

எனது கணக்கீட்டு நடைமுறைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது.

- கொடுக்கல் வாங்கல் நிலை விலையிடல் மற்றும் பொருந்தக்கூடிய ஆவண சான்றுகளை மாதிரி அடிப்படையில் சோதனை செய்வதன் மூலம் வருமான அளவீடு குறித்த கணக்கீட்டு நடைமுறைகளை நான் மேற்கொண்டேன்.
- மருத்துவ ஆலோசகர் பணியில் ஈடுபடுவோரின் ஒப்பந்த ஏற்பாடுகள் குறித்து நான் முகாமைத்துவத்துடன் விவாதித்தேன். மேலும் மொத்த அல்லது தேறிய அடிப்படையில் வருமானத்தை அங்கீகரிப்பதற்கான தகுதியை மாதிரி அடிப்படையில் பரிசோதித்தேன்.
- வருவாயைப் பற்றிய முக்கிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைமுறைக் கட்டுப்பாடுகள் பற்றிய புரிதலைப் பெற்று, அதை மாதிரி அடிப்படையில் சோதித்தேன்.
- நான் தொகுதியின் வணிகம் மேற்கொள்ளப்படுகின்ற இடங்களில் குறித்த மாதிரியை உள்ளடக்கிய வருவாய் தொடர்பான பண சேகரிப்பு மீது குறிப்பிட்ட கணக்காய்வு நடைமுறைகளை செயற்படுத்தினேன்.
- நிதி கூற்றுக்களின் குறிப்பு 5 இல் செய்யப்பட்ட வெளிப்பாடுகளின் போதுமான தன்மையை நான் மதிப்பிட்டேன்.

எனது பதில்

எனது கணக்காய்வு நடைமுறைகளின் உள்ளடக்கம் தொகுதியின் சரக்கு வழங்கல் கொள்கையுடன் அறிக்கையிடும் தேதியில் சரக்குகளை வழங்குவதற்கான போதுமான தன்மை மற்றும் நிலைத்தன்மையை மதிப்பிடுதல்.

- மாதிரி அடிப்படையில் தொகுதியின் இருப்புக்களின் தேறிய தொகையை அதே இருப்புக்களின் நிகர தேறக்கூடிய பெறுமதியுடன் ஒப்பிடுதல்.

மதிப்பீடு மற்றும் இருக்கின்ற தன்மை ஆகிய இரண்டும் முக்கிய கவனம் செலுத்தும் விடயங்களாகவுள்ளன.

- ஆண்டு இறுதியில் பௌதீக ரீதியான சரிபார்த்தல் மூலம் இருப்புக்கள் உள்ளனவா என்பதை சோதித்தல் மற்றும் தொகுதி நிறுவனங்களுக்குள் கிரய ஒதுக்கீட்டினை உறுதிப்படுத்துதல்.
- மீள அறவிடக்கூடிய கடன் பட்டோர் - குறிப்பு இல.4.9.1 கணக்கீட்டு கொள்கை மற்றும் நிதிக்கூற்றுக்களின் குறிப்பு 17 ஐ பார்க்கவும். 2021 திசம்பர் 31 இல் தொகுதியின் கடன்பட்டோர் ரூபா.704 மில்லியன் ஆக இருந்தது.

இடர் விடயம்

தொகுதியின் கடன்பட்டோரின் மீள அறவிடக்கூடிய தன்மையை மதிப்பிடுவதற்கு முகாமைத்துவ ஆய்வின் அடிப்படையில் ஈடுபடுதல். வரலாற்று கொடுப்பனவு முறைகள் மற்றும் ஏனைய தகவல்கள் தொடர்பான வாடிக்கையாளர்களின் கடன் மதிப்பு, வியாபார கடன்பட்டோரினை மீட்டெடுப்பதை தீர்மானிக்க கடன் ஆபத்து வெளிப்பாடுகள் தொடர்பாக ஆய்வுகளை வழங்குவதில் உள்ளார்ந்த அகநிலையாக ஈடுபட்டது.

எனது பதில்

எனது கணக்காய்வு நடைமுறைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது.

- கடன் விதிமுறைகளின் கட்டுப்பாடுகள் உட்பட தொகுதியின் கடன் கட்டுப்பாட்டு நடைமுறைகளைச் சோதித்தல் மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்பான கொடுப்பனவு விபரங்கள் மற்றும் நிதித் தகவல்களை மதிப்பாய்வு செய்தல்
- 2021 திசம்பர் 31 இல் காணப்படும் நிலுவைகள் தொடர்பாக, ஆண்டு முடிந்த பின்பு காசுப் பற்றுச்சீட்டுக்கள் மூலம் சோதித்தல் மற்றும்
- செய்யப்பட்ட ஆய்வு மற்றும் பொருத்தமான வாடிக்கையாளர்களுடனான வியாபார அனுபவம் என்பவற்றை மதிப்பிடுவதன் மூலம் கடன்பட்டோருக்கு எதிரான தொகுதியின் நட்டக்கழிவு ஏற்பாடுகளின் போதுமான தன்மையை சோதித்தல்.
- நட்டக்கழிவு ஏற்பாடுகளின் வருகின்ற சம்பந்தப்பட்ட மதிப்பீடுகளின் அளவு குறித்த தொகுதியின் வெளிப்பாடுகளின் போதுமான தன்மையை மதிப்பீடு செய்தல்.

1.4 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, தொகுதியின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது தொகுதியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை

இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியினதும் மற்றும் தொகுதியினதும் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் தொகுதியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தொகுதி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.5 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவதை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி தொகுதியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.

- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு தொகுதிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொகுதியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதுடன் தொடர்புடைய கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான உள்ளகக் கட்டுப்பாடு

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
நிறுவனத்தின் நிலையான சொத்துப் பதிவேடு புதுப்பிக்கப்படவில்லை மற்றும் இந்த பதிவேட்டில்	2012 இல் மீஆபு உதவியுடன் முதல் நிலையான சொத்துகள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் அனைத்து சொத்துகளும் அடையாளம்	நிலையான சொத்துப் பதிவேடு புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.

அவ்வப்போது
சரிசெய்யப்பட்ட
மறுமதிப்பீட்டு ஆதாயம்
அல்லது இழப்பை
சரிசெய்வதற்கான
வசதிகள்
வழங்கப்படவில்லை.

காணப்பட்டு, ஒதுக்கப்பட்ட சொத்துக்
குறியீடுகளுடன் குறிக்கப்பட்டன.
ஆனால், 2007 டிசம்பர் 31, க்குப்
பிறகு வாங்கிய சொத்துகளின்
மதிப்பில் 82மூ வரை எங்களால்
ஒதுக்க முடிந்தது. ஆவணங்கள்
கிடைக்காத காரணத்தால்,
சொத்துக்களின் தொகைக்கான
மதிப்பை ஒதுக்க முடியவில்லை,
மேலும் இந்த சொத்துக்கள்
நிலையான சொத்துகள் பதிவேட்டில்
பூஜ்ஜிய மதிப்பைக் குறிக்கின்றன.
அப்போது அங்கு நிலையான
சொத்துப் பதிவேடு தொடர முடிவு
செய்யப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா.1.858 பில்லியன் தொகையான இலாபம் ஆனதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா.196 பில்லியன் தொகையானதால் நிதி விளைவுகளில் ரூபா.1.662 பில்லியன் தொகையான முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. செயல்பாட்டு வருவாயில் ஏற்பட்ட ரூபா. 3.23 பில்லியன் அதிகரிப்பே இதற்கான பிரதான காரணங்களாகும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சர்ச்சைத் தன்மையான கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு விடயம்

சில சிறப்புப் பகுதிகளுக்கு
பணியமர்த்தப்பட்ட 16
ஆலோசகர்களிடமிருந்து
பெறப்பட்ட சேவைகளுக்கு
நிறுவனம் தனித்தனியாக
பணம் செலுத்தியது, ஆனால்
அந்த ஆலோசகர்களைத்
தக்கவைத்துக்கொள்வதற்காக
மதிப்பாய்வு செய்யப்பட்ட
ஆண்டில் அவர்களுக்கு
ரூபா.107.32 பில்லியன்
செலுத்தியது.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

இலங்கை வைத்தியசாலை சார்ந்த
சந்தையை விட ஆலோசகர் சார்ந்த
சந்தையைக் கொண்ட நாடு.
பெரும்பாலான இலங்கை
நோயாளிகள் தங்களுக்கு
விருப்பமான ஆலோசகர்களை
அவர்களின் பெயர்களால்
ஆலோசிக்கிறார்கள்,
மருத்துவமனைகளின் பெயர்களால்
அல்ல. இந்த தொழிற்துறை இயல்பு
லங்கா வைத்தியசாலைக்கும்
பொருந்தும். தொழில்துறையில்
முன்னணியில் உள்ள லங்கா
மருத்துவமனையில் இருக்க, மிகவும்
புகழ்பெற்ற ஆலோசகர்களுடன் ஒரு
கூட்டாண்மை இருக்க வேண்டும். 24
மணி நேரமும் மருத்துவமனைக்கு
வரும் நோயாளிகள் மற்றும் சில
நோயாளிகள் அவசர அடிப்படையில்
சிறப்பு மருத்துவ உதவி
தேவைப்படுகிறார்கள், இது மற்ற
வணிகங்களைப் போல அல்ல,

பரிந்துரைகள்

செலவின சிக்கனத்
தன்மையை மதிப்பாய்வு
செய்தல் வேண்டும்.

தாமதமான மருத்துவ உதவி மனித உயிர்களை இழக்க நேரிடும், எனவே மருத்துவமனைக்கு பல்வேறு சிறப்புகளில் தொழில்துறை முன்னணி ஆலோசகர்களுடன் கூட்டு தேவை. . இந்த முன்னணி ஆலோசகர்களை மருத்துவமனை ஊழியர் பட்டியலில் வைத்திருப்பது சாத்தியமில்லை, ஏனெனில் அவர்கள் முழுநேர ஊழியராக சேர விரும்பவில்லை. மருத்துவமனை அவர்களை முழு நேர பணியாளராக நியமிக்க விரும்பினால், அது நிறுவனத்திற்கு இன்னும் அதிகமாக செலவாகும். ஒவ்வொரு தக்கவைப்பாளர் கட்டணமும் வெவ்வேறு முறைகளின் உறுதிப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

3.2 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு விடயம்

நிறுவனத்தின் சொந்த பெறுகை கையேடு ஜூன் 2021 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் பெறுகை கையேட்டை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு 2006 அரசு பெறுகை வழிகாட்டுதல்கள் பயன்படுத்தப்பட்டன. பின்வரும் அவதானிப்புகள் செய்யப்படுகின்றன.

(அ) 2021 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட நிறுவனத்தின் பெறுகை கையேடு, நிறுவனத்தின் இயக்குநர்கள் சபையால் அங்கீகரிக்கப்படவில்லை.

(ஆ) மீளாய்வாண்டிற்கான பெறுகை திட்டம் தயாரிக்கப்படவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

நிறுவனத்தின் குறிப்பிட்ட வரைவு பெறுகை கையேடு ஜூன் 2021 இல் நுண்ணு ஆல் அங்கீகரிக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, நிறுவனத்தின் குறிப்பிட்ட வரைவு பெறுகை கையேடு ரூ செயல்படுத்தப்பட்டது. வருடாந்திர ஊழினு வரவுசெலவு திட்டம் இயக்குநர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

பரிந்துரைகள்

நிறுவனத்தின் குறிப்பிட்ட பெறுகை கையேடு இயக்குநர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

பெறுகை திட்டத்தை தயாரித்து, அவ்வப்போது சரிசெய்ய வேண்டும். பெறுகை திட்டத்திற்கான வழிகாட்டுதல்களைச் சேர்த்து நிறுவனத்தின் கையேட்டில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

- (இ) அரசாங்க பெறுகை வழிகாட்டுதலின் வழிகாட்டுதல் 2.12 மற்றும் நிறுவனத்தின் பெறுகை கையேட்டின் பிரிவு 6.5 இன் படி, ஏல மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் அதன் முதல் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும். இருப்பினும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரியிலிருந்து 13 பெறுகைகள் இந்தத் தேவைக்கு இணங்கவில்லை.
- அவதானிப்புடன் நாங்கள் உடன்படுகிறோம். ஏல மதிப்பீட்டுக் குழு (18நூண்) அறிக்கைக்கு பிரகடன விதியை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாங்கள் செயல்பாட்டில் இருக்கிறோம், அங்கு அனைத்து 18நூண் உறுப்பினர்களும் கூட்டாக 18நூண் அறிக்கையில் கையொப்பமிடுவதன் மூலம் பிரகடனத்தை ஒப்புக்கொள்வார்கள்.
- பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- (ஈ) விலைமனு திறப்புக் குழுவின் சில உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை மற்றும் அவர்கள் சார்பாக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எவ்வாறாயினும், அத்தகைய பிரதிநிதிகளின் நியமனம் தொடர்பான எழுத்துமூல ஆதாரங்கள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
- 12 ஜனவரி 2022 முதல் பெறுகை குழுவுடன், விலைமனு திறப்புக் குழுவில் பங்கேற்க நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட துறைசார் பிரதிநிதிகளின் முன்-அங்கீகரிக்கப்பட்ட பட்டியலை நிறுவனம் கொண்டுள்ளது.
- சரியான முறையில் பிரதிநிதிகளை நியமனம் செய்யவும், ஆவணச் சான்றுகளை வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- (உ) பெறுகை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு, 01 ஆபரேஷன் தியேட்டர் மேசையை (15சசயைவசைஉ) வாங்குவதற்கான அனைத்துத் தேவைகளுக்கும் இணங்கும் குறைந்த ஏலதாரரைப் பரிந்துரைத்தது. எவ்வாறாயினும், ஆபரேஷன் தியேட்டர் மேசையை 3வது குறைந்த ஏலத்தில் வாங்குவதற்கு பெறுகை குழு முடிவு செய்தது இவர் நிறுவனத்தில் முன் அனுபவம் உள்ளவர். இந்த முடிவு காரணமாக, நிறுவனம் ரூபா.635,134 கூடுதலாக செலுத்த வேண்டியிருந்தது.
- பரிந்துரைக்கப்பட்ட பெறுகையின் நீண்ட கால ஆயுள் மற்றும் சேவை நிலைத்தன்மையின் அம்சத்தை வுநூண் கவனிக்கவில்லை. இதன் விளைவாக, வுநூண் மற்றும் ிண க்கு இடையே ஒரு விவாதம் நடந்தது மற்றும் பெறுகையின் உகந்த பலனைப் பெறுவதற்காக மார்க்யூ பிராண்டை ரூபா.635,134 கூடுதல் விலையில் வாங்க முடிவு செய்யப்பட்டது.
- பெறுகை செயல்முறை வெளிப்படையான முறையில் செய்யப்பட வேண்டும்.
- (ஊ) டெருமோ ஊணுநு ஹீமோதெர்ம் 400ஊநு ஹீட்டர் கூலரை வழங்குதல், நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல்
- இந்த குறிப்பிட்ட பெறுகை ஷாப்பிங் முறையின் கீழ் செய்யப்பட்டது மற்றும் மருத்துவ வகைக்கு எங்களிடம் பதிவு செய்த
- மேலும் வழங்குனர்களை ஈர்க்கவும், முக்கியமான மருத்துவ உபகரணங்களை

ஆகியவற்றுக்கான பெறுகை விலைமனுக்கோரல், மருத்துவ உபகரண வழங்குனர் வகையிலிருந்து விலைமனுக்கோரல்கலை அழைக்காமல் 200 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வழங்குனர்களிடமிருந்து அழைக்கப்பட்டது. எவ்வாறாயினும், ஒரு விலைமனுவில் விலை ரூபா.7,000,000 குறிக்கப்பட்டு பெறப்பட்டது, இது மதிப்பிடப்பட்ட ரூபா.2,000,000 விலையை விட வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தது. இந்தச் சூழலைக் கருத்தில் கொள்ளாமல், மேலும் விலைமனுக்கலை அழைக்காமல், விலைமனு குறிப்பிடப்பட்ட வழங்குனருக்கு பெறுகை வழங்கப்பட்டது. அந்த இயந்திரத்தின் பெறுகை கோரிக்கையின்படி எதிர்பார்க்கப்படும் திகதி 08 மார்ச் 2019, இந்த டெண்டரை வழங்கிய திகதி 06 மார்ச் 2021. நிறுவனம் தேவையை பூர்த்தி செய்ய கிட்டத்தட்ட 2 வருடங்கள் நியாயமற்ற நேரத்தை எடுத்தது.

அனைத்து பதிவு செய்யப்பட்ட வழங்குனர்களையும் அழைத்து நாங்கள் விலைமனு அழைத்தோம். இறுதிப் பயனாளியின் கூற்றுப்படி, குறிப்பிட்ட உருப்படி ஏற்கனவே உள்ள இயந்திரத்துடன் இணக்கமாக இருக்க வேண்டும். எனவே, மேற்கோள் காட்டப்பட்ட வழங்குனரிடமிருந்து பெறப்பட்ட சலுகையை ஏற்றுக்கொள்வதைத் தவிர, மறு ஏலத்திற்குச் செல்வதற்கான எந்தப் பார்வையும் இல்லை. சம்பந்தப்பட்ட ஃசு 2019 ஜூலை 25 அன்று பெறப்பட்டது மற்றும் சேவை வழங்களுக்கான கடிதம் 2020 செப்டம்பர் 11 அன்று வழங்குனருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், முதலில் ஃஊ நேரடியாக இறக்குமதி செய்வதற்கான சாத்தியத்தை சரிபார்க்க பெறுகையை நிறுத்துமாறு அறிவுறுத்தியது. ஆனால், இறுதியில் 2020 செப்டம்பர் 9, அன்று மேற்கோள் காட்டப்பட்ட வழங்குனரிடமிருந்து உபகரணங்களை வாங்க ஃஊ ஒப்புதல் அளித்தது. பெறுகை ஒப்பந்தம் முடிவடைந்தவுடன், 2021 மார்ச் 6, அன்று பெறுகை ஆணையை வழங்கியது.

வாங்குவதற்கான செயல்முறையை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(எ) சஸ்பென்ஷன் டிரெட்மில்லின் 01 ஐ வாங்குவதற்கு 100 க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட வழங்குனரிடமிருந்து விலைமனுக்கோரல் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், ரூபா.500,000 ரூபாய் மதிப்பீட்டை விட வழக்கத்திற்கு மாறாக அதிகமாக விலைக் குறிக்கப்பட்டிருந்த ரூபா.2,160,000 மற்றும் ரூபா.2,950,000 விலைமனுக்கள் இரண்டு

இந்த குறிப்பிட்ட பெறுகை ஷாப்பிங் முறையின் கீழ் செய்யப்பட்டது மற்றும் எங்களிடம் பதிவு செய்யப்பட்ட அனைத்து பதிவு செய்யப்பட்ட அனைத்து பதிவு ஏலதாரர்களையும் “மருத்துவ” வகைக்கு அழைத்து நாங்கள் விலைமனுக்கள் அழைத்தோம். ஏல மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையின்படி, ஏலத்தொகையை மீண்டும் திரும்ப அழைப்பதில் வணிக ரீதியாக எந்த அர்த்தமும்

மேலும் வழங்குனர்களை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெறப்பட்டன. மதிப்பிடப்பட்ட இருக்காது என்பதால், செலவைக் கருத்தில் மருத்துவமனை தேவையை கொள்ளாமல், ஏலம் மதிப்பீடு பூர்த்தி செய்வதற்காக செய்யப்பட்டு, பதிலளிக்கும் பெறுகை செய்யப்பட்டது. ஏலதாரருக்கு டெண்டர் வழங்கப்பட்டது.

3.3 மனித வளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) அங்கீகரிக்கப்பட்ட ஆளணியுடன் ஒப்பிடுகையில், 366 எண்ணிக்கையிலான உண்மையான பணியாளர்களின் பற்றாக்குறை காணப்பட்டது. காலியாக உள்ள 366 பணியிடங்களில் 37 சதவீத காலியிடங்கள் செவிலியர் பதவியும், 12 சதவீதம் டாக்டர் பதவியும் உள்ளன.	2021 தொற்றுநோய் நிறைந்த ஆண்டாக இருந்தது, நாடு கணிசமான காலத்திற்கு பூட்டப்பட்டுள்ளது. எனவே, பணியாளர்கள் தேவையின் அடிப்படையில் கண்டிப்பாக பணியமர்த்தப்பட்டனர்.	அங்கீகரிக்கப்பட்ட ஆளணி அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் மற்றும் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
(ஆ) 2021 ஆம் ஆண்டில், நிறுவனத்தால் திட்டமிடப்பட்ட பயிற்சித் திட்டங்களின் வெற்றி 36 சதவீதமாக இருந்தது. செவிலியர்களுக்குத் திட்டமிடப்பட்ட 16 திட்டங்களில் குறைந்தது ஒரு பயிற்சித் திட்டமாவது செவிலியர்களின் கோரிக்கையின் பேரில் நடத்தப்படும் பயிற்சித் திட்டங்கள் தவிர நடத்தப்படவில்லை. மேலும் நுஓஊழு மற்றும் பிற அலுவலக ஊழியர்களுக்காக திட்டமிடப்பட்ட 55 பயிற்சி திட்டங்களில் 23 பயிற்சி திட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டன.	வெகுஜன அளவிலான கூட்டங்கள் குறைக்கப்பட்டதால், தொற்றுநோய் காரணமாக பயிற்சி கலண்டர் சீர்குலைந்தது.	பயிற்சித் திட்டம் திருத்தப்பட வேண்டும். ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

3.4 கோவிட் 19 சிகிச்சை மையங்கள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
ஊழுஏஐஐஐ 19 இன் விரைவான விரிவாக்கத்துடன், மருத்துவமனை கொரோனா சிகிச்சையைப் பற்றி குறிப்பிடுகிறது. 4 வெளி ஹோட்டல்களில் சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டன. இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.		

(அ) இந்த நான்கு மையங்களின் தொடர்புடைய வருமானம் தனித்தனியாக அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் இந்த நான்கு மையங்களின் இலாபத்தை மதிப்பிடவில்லை.

அந்த நேரத்தில் மைய வாரியான இலாபத்தைக் கணக்கிடுவதற்கு நிர்வாகத்துக்க்கு தேவை இல்லை. இருப்பினும், நிர்வாகத் தகவலுக்காக கோவிட் மையங்களிலிருந்து ஒட்டுமொத்த இலாபத்தைக் கணக்கிட்டுள்ளோம்.

ஒவ்வொரு மையத்தின் இலாபத்தையும் தனித்தனியாக மதிப்பிட வேண்டும்.

(ஆ) இந்த சிகிச்சை மையங்களை நடத்துவதில் முறையான உள்ளகக் கட்டுப்பாட்டு அமைப்பு அறிமுகப்படுத்தப்படவில்லை மற்றும் பதிவுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. உதாரணமாக: இந்த மையங்களில் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் பின்தொடர்தல் பணிகள் குறித்து எந்த கட்டுப்பாட்டு அமைப்பும் இல்லை. மேலும் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை.

லங்கா ஹோஸ்பிட்டல்ஸ் இந்த சேவையை அறிமுகப்படுத்திய போது, நாட்டில் ஆள்பலம் உள்ளிட்ட கடுமையான வளக் கட்டுப்பாடுகள் மற்றும் தனியார் மருத்துவமனை துறைக்கு ஒரு புதிய அனுபவம் மற்றும் பல செயல்பாட்டுத் தடைகளுடன் கூடிய ஒரு தொற்றுநோய் நிலைமை இருந்தது. கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் மருத்துவப் பராமரிப்பில் சமரசம் செய்யாமல் இருப்பதில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நாட்டின் இந்தப் புதிய சூழ்நிலையின் கற்றல் அனுபவத்தில் நிறுவப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டன.

அனைத்து நடவடிக்கைகளுக்கும் உள்ளகக் கட்டுப்பாட்டு அமைப்புகளை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.